

உடனடி வெளியீட்டுக்காக

**நகர நிர்வாகமானது டிக்ஸீ 407 ஸ்போர்ட்ஸ் பார்க் –இன் பெயரை அடிமைத்தளை நீக்கல் பூங்கா (எமான்சிபேஷன் பார்க்) என பெயர் மாற்றம் செய்து, ப்ராம்ப்ட்டன் நகரில் ஆகஸ்ட் மாதத்தை "அடிமைத்தளை நீக்கல்" மாதமாக பிரகடனம்செய்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 1, 2020) – ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று ப்ராம்ப்ட்டன் நகரசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது; இதன்படி, டிக்ஸீ 407 ஸ்போர்ட்ஸ் பார்க் எனும் பூங்காவிற்கு எமான்சிபேஷன் (அடிமைத்தளை நீக்கல்) பார்க் என மறு பெயர் இடப்பட்டிருக்கிறது; அடிமைத்தளையை ஒழித்தமையை கவுரவப்படுத்தும் விதத்தில் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, ப்ராம்ப்ட்டன் நகரில் "அடிமைத்தளை நீக்கல்" மாதம் என இந்த ஆகஸ்ட் மாதம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

**எமான்சிபேஷன் பார்க் (அடிமைத்தளை நீக்கல் பூங்கா)**

டிக்ஸீ 407 ஸ்போர்ட்ஸ் பார்க் எனும் பூங்காவிற்கு எமான்சிபேஷன் பார்க்(அடிமைத்தளை நீக்கல் பூங்கா) என மறு பெயர் இடப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவானது, 7 ஆவது வார்டில் நெடுஞ்சாலை 407 ற்கு தென்புறமாக அமைந்திருக்கிறது; 2004 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இதில், சிறிதும் பெறிதுமான கால்பந்து மைதானங்களும் கிரிக்கெட் மைதானங்களும் உள்ளன.

இந்தப் பூங்காவின் இந்தப்புதுப்பெயர் தாங்கிய பெயர்ப்பலகையை ஆகஸ்ட் மாதத்தில் மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்களும் கவுன்சிலர்களும் சேர்ந்து திறந்து வைப்பார்கள்.

**அடிமைத்தளை நீக்கல் மாதம்**

ஆகஸ்ட் 1 ஆம் தேதிதான் அடிமைத்தளை நீக்கல் தினமாகும் மற்றும் ஆகஸ்ட் மாதம் முழுமையாக ப்ராம்ப்ட்டன் நகருக்கு அடிமைத்தளை நீக்கல் மாதமாக இருக்கும். ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, ப்ராம்ப்ட்டன் நகரின் பலதரப்பட்ட தன்மையைக் கொண்டாட விருக்கிறது; மற்றும் இந்த முக்கியமான நாள் மற்றும் மாதத்தைக் கொண்டாடும் விதமாக மாதம் முழுக்க பல நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. கோவிட்-18 தொற்று பரவலைத் தடுப்பதில் உதவுமுகமாக, அனைத்து நிகழ்ச்சிகளும் ஆன்லைனில்தான் நடத்தப்படும். நிகழ்ச்சிகள் பற்றிய முழு பட்டியலுக்கு வருகை தரவும்:

[www.brampton.ca](http://www.brampton.ca).

மெய்நிகர் கொடியேற்றும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 1 ஆம் தேதி அடிமைத்தளை நீக்கல் நாளன்று நடைபெறும்; மேலும் ஜமைக்கா நாட்டின் விடுதலை நாள் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், டொமினிக்கன் குடியரசு மீட்டமைப்பு தினம் ஆகஸ்ட் 22 ஆம் தேதியும் மற்றும் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ சுதந்திர நாள்

ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் நடைபெறும். மெய்நிகர் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆன்லைனில் [இங்கு](#) காணலாம்

**ப்ராம்ப்ட்டன் நகரின் கறுப்பு ஆப்பிரிக்க மற்றும் கரீபிய சமூக பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பின துவேஷ எதிர்ப்பு அமைப்பு**

ஜூன் 10, 2020 தேதியன்று, ப்ராம்ப்ட்டன் நகரின் கறுப்பு ஆப்பிரிக்க மற்றும் கரீபிய சமூக பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பின துவேஷ எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்த, நகரசபை ஒப்புதல் வழங்கியது. முதுநிலை ஆலோசகராகிய, கின்னத் ச்சாப்மன் அவர்களின் தலைமையில், இந்த அமைப்பு நிறுவப்பட்டு ப்ராம்ப்ட்டன் நகரில் தொன்றுதொட்டு இருந்துவரும் கறுப்பர் இனம் மீதான துவேஷத்தை ஒழிப்பதற்கான தனது செயல் திட்டத்தை உருவாக்கும். உள்ளூர் சமுதாய வளர்ச்சியில் பங்குபெறுவோர்களால் வழிநடத்தப்பட்டு செய்யப்படும் பணிகள், ப்ராம்ப்ட்டன் நகரில் இருக்கின்ற கறுப்பர் இன சமுதாயத்தின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதை மையமாகக் கொண்டிருக்கும்.

கறுப்பின துவேஷ எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுவதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அல்லது அதில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை தெரிவிக்க அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

[AntiBlackRacismUnit@brampton.ca](mailto:AntiBlackRacismUnit@brampton.ca).

### **அறிஞர் கூற்றுக்கள்**

“உலகமெங்கிலும், காலத்தின் போக்கில் ஒரு வரலாற்று சிறப்பு கொண்ட தருணத்தை நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். கட்டமைப்பு ரீதியான கறுப்பின துவேஷத்தை அணி திரண்டு எதிர்கொள்ள அனைத்து பின்புலங்களிலிருந்தும் மக்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். இங்கே ப்ராம்ப்ட்டன் நகரில், கறுப்பின சமூகத்துடன் நாங்கள் கைகோர்த்து நிற்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்கும், கடந்த காலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொள்வதற்கும், அடிமைத்தளை நீக்கல் மாதத்தை கவுரவிப்பது மற்றும் நகரின் ஒரு பூங்காவிடமிருந்து அடிமைத்தளை நீக்கல் பூங்கா என்று மறுபெயர் சூட்டுவது ஆகியவை ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாகும்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் நகரின் வரலாற்றில் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் என்ற முறையில், 2019 அக்டோபரில் அடிமைத்தளை நீக்கலை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிவதில் நான் பெருமிதம் அடைந்தேன். நான் இந்த முயற்சியை முன்னெடுத்தபோதும் கூட, கறுப்பின துவேஷ எதிர்ப்பு குறித்த நமது புரிதலை, சமீபத்திய நிகழ்வுகள் உயர்த்திவிடும் என எதிர்பார்த்திருக்க வில்லை. இருப்பினும், ப்ராம்ப்ட்டன் நகரம்தான் அடிமைத்தளை நீக்கலுக்கான பிறப்பிடம் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது அறிவுக்கு எட்டியவரையில், கனடாவிலேயே முதன்முதலாக அமைந்த அடிமைத்தளை நீக்கல் பூங்கா இதுவாகும். மனித ஆற்றலைத் தடுக்கும் தடைகளை அகற்ற நாங்கள் உழைக்கின்ற வேளையில், கறுப்பின துவேஷத்திற்கு எதிரான

வேர்களைப் பற்றிய நமது வரலாற்று புரிதல் அதிகரிக்க வேண்டும்; இதற்கான கூடுதல் முயற்சிகளைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், இது நடைபெற வேண்டும்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8

“கடந்த மாதத்தில், ப்ராம்ப்ட்டன் நகரின் கறுப்பு ஆப்பிரிக்க மற்றும் கரீபிய சமூக பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பின துவேஷ எதிர்ப்பு அமைப்பு உருவாக்கத்திற்கு நகர சபை ஒப்புதல் அளித்தது; இது ப்ராம்ப்ட்டனின் கறுப்பின சமூகத்துடன் இணைவதற்கும் அவர்களின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் உதவும். இப்போது, ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு, நமது வரலாற்றின் இந்த முக்கியமான காலத்தை தனியாக எடுத்துக்காட்டும்விதமாக, ஒரு சமுதாயப் பூங்காவிற்கு மறுபெயர் சூட்டுகிறோம். முன்னேறிச்சென்றபடியே, கறுப்பின சமூகத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்”

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8

“அடிமைத்தளை நீக்கல் மாதத்தை கவுரப்படுத்தி மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரின் ஒரு பூங்காவை அடிமைத்தளை நீக்கல் பூங்கா என மறுபெயரிடுவது என்பது, ப்ராம்ப்ட்டன் நகருக்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில படிகங்களாகும். கனடாவில் நம்மிடையே அடிமைத்தனம் இருந்தது என்பதை மக்கள் புரிந்துகொண்டு, வரலாற்றை அறிந்துகொள்வதும் முக்கியமாகும். பூங்காவிற்கு மறுபெயரிடுதல் போன்ற இயக்கங்கள், ப்ராம்ப்ட்டன் நகரில் நாம் மகத்தான முன்னேற்றம் அடைவோம் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகின்றன

- கின்னெத் ச்சாப்மன், முதுநிலை ஆலோசகர், பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பின துவேஷ எதிர்ப்பு அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)